

எனது இலக்கம் : EST-01/MISCL/06/0032(II)
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2022.12.16

அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்
அரசு கூட்டுத்தாபனங்களின், நியதிச் சட்ட நிறுனங்களின் தலைவர்கள்

2023 ஆம் ஆண்டு - கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

“நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் 2023-2048 அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கு அமைவாக 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுதல் 2023 ஆம் ஆண்டில் நிகழ்கின்றமை அரசு சேவையிலுள்ள எங்கள் அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

02. கொவிட் - 19 தொற்றுநோய் நிலைமையின் போது கூட பொது மக்கள் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்கி அரசு சேவைகளைக் கொண்டு நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டி நினைவுபடுத்துகின்றேன். தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் குறுகிய காலத்தில் வெற்றி கொள்வதற்குத் தேவையான தேசிய மற்றும் சர்வதேச அடிப்படை அரசினால் ஏற்கனவே உறுதியாக இடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வறுமை ஒழிப்பு, வேலையின்மையைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி உழைப்பு அதிகரித்தல் என்பவற்றுக்காக அரசு சேவையிலுள்ள உங்கள் அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இச்சந்தர்ப்பத்தில் மிகவும் தேவைப்படுகின்றன.

03. வரலாற்றில் முன்னொருபோதும் அனுபவித்திராத பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் வாழ்க்கை மிகவும் கஷ்ட நிலைக்கு முகங்கொடுத்துள்ள இக்காலப் பகுதியில், உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரசு சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும், அரசு செலவுகளைக் குறைத்து அரசு வருமானத்தை அதிகரிப்பதற்கும் நீங்கள் அனைவரும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல் வேண்டும். பொது மக்களுக்கான சேவை வழங்கலின் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக பிரசைசர் பட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், இணைய வழியில் சேவை வழங்கலை அறிமுகப்படுத்துவதற்கும், தலைநகரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களுக்குப் பரவலாகுவதற்கும் நீங்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவருக்கும் தேவையான உணவுகளை நாட்டின் உள்ளே உற்பத்தி செய்வதற்காகவும் வழங்கல் செய்வதற்காகவும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து கிராமிய மறுமலர்ச்சி மையத்திலிருந்து தேசிய உணவுப் பாதுகாப்புக் குழு வரை தொடர்புபடுகின்ற அனைத்து அரசாங்க ஊழியர்களும் தங்கள் விடயப் பரப்புக்கு அப்பால் சென்று இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். மேலும், அதற்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெறுவதற்காகவும் தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்புக்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், கிராமிய தொண்டர் அமைப்புக்கள், அரசியல் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடனும் சமய அமைப்புக்களுடனும் கூட்டாகச் செயற்படுவது அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசாங்க ஊழியர்களின் பொறுப்பாகும்.

05. 2023 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாளான சனவரி மாதம் 02 ஆம் திகதி திங்கட்கிழமை அனைத்து அரச ஊழியர்களினதும் பங்கேற்புடன் தங்கள் சேவை நிலையங்களில் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு உத்தியோகபூர்வ வைபவங்களை நடாத்துதல் வேண்டும். அதன் பிரதான வைபவம் அன்றைய தினம் மு.ப. 9.00 மணிக்கு சனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும். அதனுடன் இணைந்த வகையில் அன்றைய தினத்தில் அதே நேரத்தில் பின்வரும் நிகழ்ச்சிகளை தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதற்காக பின்வரும் வேலைத் திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

- I. தேசிய கொடிய ஏற்றுதலும் தேசிய கீதம் பாடுதலும்.
- II. இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக இரண்டு (02) நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துதல்
- III. பதவியணியின் அனைத்து அங்கத்தவர்களும் தமக்கு வசதியான மொழியொன்றில் தத்தமது இடங்களிலிருந்து இருந்து இத்துடன் அனுப்பப்பட்டுள்ள அரச சேவை உறுதியரையை/ சத்தியப் பிரமாணத்தை உரத்து வாசித்தல்.
- IV. தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் அவர்களை உற்சாகப்படுத்தி சிறிய உரையொன்றை நிகழ்த்துதல்.

06. இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில் முன்னின்று நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் அறியத் தருகின்றேன்.

ஓப்பம்./ எம். எம். பி. கே. மாயாதுன்னே
செயலாளர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

தொலைபேசி : 011-2662340
தொலைநகல் : 011-2692158
மின்னஞ்சல் : pubad.estad1@gmail.com

பிரதிகள் : கௌரவ மாகாண ஆளுநர்கள்

அரச சேவை உறுதியுரை / சத்தியப் பிரமாணம்

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கும் புது வருடமொன்றின் ஆரம்பத்தைக் கொண்டாடுகின்றது.

இன்றுடன் ஆரம்பிக்கும் புது வருடத்தில்

ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ்

ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும்

பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள்

"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்பதை முன்னிறுத்தி

அடுத்து வரும் இருபத்தைந்து வருடங்களுக்குள் பிராந்தியத்தில் சுபீட்சமிக்க

சனநாயக அரசாக எனது தாய் நாட்டை உருவாக்குவதற்காக, மனித உரிமைகளைப்

பாதுகாக்கும், பரஸ்பர கௌரவத்தையும் நம்பிக்கையையும் பாதுகாக்கின்ற,

ஒழுக்கமுள்ள, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக் கொண்ட சமுதாயத்தை

உருவாக்குவதற்காகவும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி

செய்யும் மக்கள் மையப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்காகவும்

நவீன தொழில்நுட்ப அறிவைப் பெற்ற மனித வளங்களை வழிநடாத்தும்

பரிசுத்தமான அரசு நிர்வாகத்தின் ஒரு பங்காளரான நான்,

மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரசு ஊழியர் என்ற வகையில்

அரசு கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு

என்னிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை

வினைத்திறனுடன்,

பயனுறுதி வாய்ந்தாக,

உறுதியான எண்ணத்துடன்,

அதிகபட்ச அர்ப்பணிப்புடன்,

நேர்மையாக,

மக்களுக்குச் சார்பாக,

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறேன்/ சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.